

பகுதி I

முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகள் (தொடர்ச்சி)

	2014	2015	2016	2017	2018	2019	2020 (அ)
நடைமுறைக் கணக்கு மீதி (மொ.உ.உ. இன் சதவீதமாக) (எ/ஒ)	-2.5	-2.3	-2.1	-2.6	-3.2	-2.2	-1.3
மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் (அதே ஆண்டு மாத இறுக்குமதிகளில்) (ஒள)	6.1	5.9	5.3	6.0	5.2	6.3	6.4
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் (அதேபாண்டு மாத இறுக்குமதிகளில்)	5.1	4.6	3.8	4.6	3.7	4.6	4.2
திரண்ட படுகடன் பணி விகிதம் (க)							
பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளின் சதவீதமாக	21.7	28.2	25.6	23.9	28.9	29.7	33.5
நடைமுறைப் பெறுகைகளின் சதவீதமாக	15.2	19.8	18.0	17.3	21.3	21.8(ஏ)	21.5
மொத்த வெளிநாட்டுப்படுகடன் (மொ.உ.உ. இன் சதவீதமாக) (எ/ஒ)	54.1	55.7	56.8	59.0	59.5 (ஏ)	65.3(ஏ)	60.9
சொலாவணி வீதங்கள்							
ஆண்டுச் சராசரி							
ரூ. / ஐ.அ.டொ.	130.56	135.94	145.60	152.46	162.54	178.78	185.52
ரூ. / சி.எ.உ. (நு)	198.35	190.16	202.39	211.49	229.90	246.97	258.61
பெ.தா. சொலாவணி வீதம் (2017 = 100) (24 - நாணயக் கூடை) (ச)	105.29	109.46	104.91	100.00	94.05	88.17	85.93
உ.தா. சொலாவணி வீதம் (2017 = 100) (24 - நாணயக் கூடை) (ச/ஞ)	98.92	103.01	100.55	100.00	95.45	90.42	91.36
ஆண்டு முடிவில்							
ரூ. / ஐ.அ.டொ.	131.05	144.06	149.80	152.85	182.75	181.63	186.41
ரூ. / சி.எ.உ. (நு)	189.86	199.63	201.38	217.69	253.51	251.17	268.48
அரசு நிதி (மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதம்) (எ/ட)(ண)							
அரசிறு மற்றும் கொடைகள்	11.6	13.3	14.1	13.8	13.5	12.6	9.2
அரசிறு	11.5	13.3	14.1	13.7	13.4	12.6	9.1
இதில் வரி அரசிறு	10.1	12.4	12.2	12.5	12.0	11.6	8.1
கொடைகள்	0.1	0.1	0.1	0.1	0.1	0.1	0.04
செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	17.3	20.9	19.5	19.3	18.8	22.2	20.3
மீண்டெழும் செலவினம்	12.8	15.5	14.7	14.5	14.6	16.1	17.0
மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்	4.6	5.4	4.8	4.8	4.2	6.1	3.3
நடைமுறைக் கணக்கு மீதி	-1.2	-2.3	-0.6	-0.7	-1.2	-3.6	-7.9
ஆரம்ப மீதி	-1.5	-2.9	-0.2	0.02	0.6	-3.6	-4.6
திரண்ட இறைமீதி	-5.7	-7.6	-5.3	-5.5	-5.3	-9.6	-11.1
புற்றாக்குறையை நிதியிடல்	5.7	7.6	5.3	5.5	5.3	9.6	11.1
வெளிநாடு	2.1	2.2	3.3	3.3	2.3	3.6	-0.6
உள்நாடு	3.7	5.4	2.1	2.2	3.1	6.0	11.7
மத்திய அரசு படுகடன் (த)	72.3	78.5	79.0	77.9	84.2	86.8	101.0
வெளிநாடு	30.0	32.4	33.7	35.4	41.7	41.3	40.4
உள்நாடு (ந)	42.2	46.2	45.3	42.5	42.5	45.5	60.6
நாணயக் கூட்டுக்கள் (ஆண்டுக்காண்டு சதவீத மாற்றம்)							
ஒதுக்குப்பணம்	18.3	16.5	27.1	9.8	2.3	-3.0	3.4
குறுகிய பணம் (M ₁)	26.3	16.8	8.6	2.1	4.7	4.2	36.0
விரிந்த பணம் (M ₂) (ப)	13.4	17.8	18.4	16.7	13.0	7.0	23.4
வங்கித் தொழில்முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	119.8	-2,071.2	22.4	152.6	-155.1	250.3(ஏ)	-308.0
வங்கித் தொழில்முறையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	10.5	26.0	15.9	9.8	16.3	4.6(ஏ)	27.8
வங்கித் தொழில்முறையிலிருந்தான உள்நாட்டுக் கொடுகடன்							
அரசு (தேறிய)	10.3	22.5	12.1	10.0	16.1	11.1(ஏ)	62.7
அரசு கூட்டுத்தாபனங்கள்	23.5	17.7	-3.2	4.5	40.7	8.3	22.5
தனியார் துறை	8.6	25.0	21.6	14.7	15.9	4.2(ஏ)	6.5
M _{2b} இற்கான பணப் பெருக்கி (ஆண்டிறுதியில்)	6.71	6.78	6.31	6.71	7.42	8.18	9.75
M _{2b} இன் சுழற்சி (ஆண்டுக்கான சராசரி) (எ)	2.85	2.62	2.43	2.26	2.11 (ஏ)	2.04	1.76
வட்டி வீதங்கள் (ஆண்டிறுதியில் ஆண்டொன்றிற்கு சதவீதம்)							
துணைநில வைப்பு வசதி வீதம் (ம)	6.50	6.00	7.00	7.25	8.00	7.00	4.50
துணைநில கடன் வழங்கல் வசதி வீதம் (ம)	8.00	7.50	8.50	8.75	9.00	8.00	5.50
வங்கிவீதம் (ய)	15.00	15.00	15.00	15.00	15.00	15.00	8.50
சட்ட வட்டிவீதம் / சந்தை வட்டிவீதம் (ர)	10.34	7.76	5.98	7.06	9.08	11.50	11.64
பணச் சந்தை வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம்	6.21	6.40	8.42	8.15	8.95	7.45	4.55
திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள்							
91 நாட்கள்	5.74	6.45	8.72	7.69	10.01	7.51	4.69
364 நாட்கள்	6.01	7.30	10.17	8.90	11.20	8.45	5.05
வைப்பு வீதங்கள்							
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	6.20	6.20	8.17	9.07	8.81	8.20	5.80
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	7.33	7.57	10.46	11.48	10.85	10.05	7.14
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	5.45	6.96	11.17	10.06	10.94	8.89	4.93
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	5.58	7.13	11.44	10.65	11.27	9.17	5.08
தேசிய சேமிப்பு வங்கியின் சேமிப்பு வீதம்	5.00	5.00	4.25	4.00	4.00	4.00	3.50
தேசிய சேமிப்பு வங்கியின் 12 மாத நிலையான வைப்பு வீதம்	6.50	7.25	11.00	11.00	10.50	9.83	5.25
கடன் வழங்கல் வீதங்கள்							
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் - வாராந்தம்	6.26	7.53	11.52	11.55	12.09	9.74	5.81
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம்	11.91	11.00	13.20	13.88	14.40	13.59	10.29
வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	10.26	10.19	13.94	14.31	14.54	12.80	8.38
மூலதனச் சந்தை							
அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் (1985 = 100)	7,299.0	6,894.5	6,228.3	6,369.3	6052.4	6129.2	6774.2
எஸ் அன்ட் பீ எஸ் எல் 20 சுட்டெண் (2004 திசம்பர் = 1,000)	4,089.1	3,625.7	3,496.4	3,671.7	3,135.2	2,937.0	2,638.1
வர்த்தகப்படுத்தப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ. மில்லியன்)	340,917	253,251	176,935	220,591	200,069	171,408	396,882
இலங்கையல்லாதோரின் தேறிய கொள்வனவுகள் (ரூ. மில்லியன்)	21,217	-5,372	338	17,655	-23,239	-11,735	-51,356
சந்தை மூலதனமாக்கல் (ரூ. பில்லியன்)	3,104.9	2,938.0	2,745.4	2,899.3	2,839.5	2,851.3	2,960.7
(ஏ) ஐ.அ.டொ.எக்ஸ்சேன் மொ.உ.உ. உற்பத்தியின் அடிப்படையில்							
(ஒள) வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் வர்த்தகக் கொடுகடன் மற்றும் பெறப்பட்ட ரூபாய்ணங்கள் வடிவிலுள்ள வெளிநாட்டு நேர்த்துக்கள் திரைகை							
(க) பண்டாட்டு நானிய நிதிபத்தின் வெளிநாட்டு படுகடன் புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டு (2003)இற்கு இணங்க கொடுகடன் பணியிடலை உள்வாங்குவதற்காக டுட்டுமேரத்த படுகடன் பணிவீதங்கள் மீள் வகைப்படுத்தப்பட்டன.							
(ங) பண்டாட்டு நானிய நிதிபத்தின் அலகு கணக்கிற்கான சிறப்பு டெபாஸிவு உரிமை							
(ச) சொலாணி வீதமானது டுட்டென்சின் அடிப்படையில் வரைவிலக்கணப் படுத்தப்பட்டதனால் ஒரளவு நானியங்களுக்குள் ஒப்பிடுப்போது குறுவிலை பெறுதல் உட்படவெறுத்தித் தேய்வு வலியுறு தாக்கமுள்ள சொலாணி வீதங்களின் டுட்டென்சின் பெறுதல்கள் உட்படச்/விஞ்சியாகப் பிழிவிக்கப்படுகிறது.							
(சு) உண்மைத்தகமுள்ள சொலாணி வீதத்தை கணிப்பிடுவதற்காக கொழுப்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் பயன்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்ட நானியங்களின் நடுகுறுகுண பணவிலக்க வேறுபாடுகளுக்குப் பொறுவதுக்கமுள்ள சொலாணி வீதத்தை சீர்திருவதன் மூலம் உண்மையுத் தாக்கமுள்ள சொலாணி வீதம் கணிப்பிடப்படுகிறது.							
(ட) 2021 மார்ச்சு 16இல் கி.பி.ப.பணவக இற்குத் தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரத் திரைகைகள்தின்னல் தயாரிக்கப்பட்ட 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான திருத்தப்பட்ட மொ.உ.உ.உற்பத்தி மதிப்பிற்கான அடிப்பையாகக் கொண்டு							
(ண) நிதி அலவச்சின்னு 2020இற்கான வலு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு 2019இன் சில இறைத்தறைவு புள்ளிவிவரங்கள் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டன.							
(ப) 2014இல் பண்டாட்டு நானிய நிதிபத்தால் வெளிப்பிட்ட அரசு நிதி புள்ளிவிவரங்கள் கைபிட்புலுள்ள அரசு படுகடன் புள்ளிவிவரங்களை நிறைவுற்றான வலுடனா.திரைகைகளும், 2019இலிருந்து கறைகத்த வங்கியியல் அலகுகளில் வறிவறிற்ற வெளிற்ற இலங்கை அபிவிருத்தி குறி உடனகை வெளிநாட்டு கடனின் கீழ்வகைப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு வங்கியியல் அலகுகளில் வறிவோ வெளிற்ற நாட்புறகான பண்டாட்டு குறி உடனகை உள்நாட்டு கடனின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.							
(ர) அரசுக்குத் நேர்த்துமான நேர்தல் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட திறைசேரி குறிக்கின் வெளிற்ற நிலுவை உட்காக்கப்பட்டுள்ளது.							
(ய) 2015இற்கான திறுதகைல் 2015 ஒத்திதரப் 01 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையல் புள்ளிச் வரித வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்ட புள்ளிச் வரிச் பில்லித் திரை நேர்த்துக்கள்/ பொறும்க்களை உட்காக்கியது.							
(ம) 2014 சனவரி 02 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையல் மீள் கொள்வனவு வீதம் மற்றும் நேர்ப்புற மீள் கொள்வனவு வீதம் வங்கியை முறைநிலை துணைநிலை வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநிலை கடன் வழங்கல் வசதி வீதம் என மீள் பெரிப்பிட்டன.							
(க) கடைசிக் கடன் வழங்குறாக வங்கித்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி முற்பணங்கள் வழங்கும் வீதம்							
(ங) சட்ட விதமானது 1990ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க குறுமியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டத்தின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன் பணத்தொகையை மீட்டுபுறற்கான எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் இது பொருத்தம். சந்தை விதமானது 1990ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க கடன் அறவிட்டு (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன் இணைக்கப்பட்ட வட்டி வீதம் அங்கு வந்தக் கொடுக்கலானங்களிலிருந்து வரும் ரூ.150,000இற்கு அதிகமான படுகளை மீட்டுபுறற்காக கடன் வழங்கும் நிறுவனங்களால் திரைகைல் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்குக்கும் இது பொருத்தம். மத்திய வங்கியின் நானியச் சபை சட்டவியல் மற்றும் சந்தை விதத்தை திரைகைக்கின்றதுடன் அரசாங்க வித்தகைமீட்டு ஒவ்வொரு ஆண்டுக்கானதும் நிதிப்பீட மாதத்தில் வெளிப்படுகின்றதுடன் எந்தவொரு ஆண்டிற்கும் இது பிழிபெக்கப்பட்டும். 2013இற்கான சட்டவீதம் மற்றும் சந்தை வீதம் ஆண்டிற்கு 10.12 ஆகும்.							